

## பட்டாசுகள் மீதான உபசட்டத்தைத் திருத்துவதற்கான தீர்மானத்தை ப்ராம்ப்ட்டன் நகர சபைக் குழு நிறைவேற்றியது

ப்ராம்ப்ட்டன், ON (நவம்பர் 24, 2022) – நேற்றைய நகர சபைக் கூட்டத்தில் ப்ராம்ப்ட்டன் நகரசபைக் குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன்படி ப்ராம்ப்ட்டன் நகரில் பட்டாசுகளை உபயோகிக்க, வாங்க, பற்றவைத்து உபயோகிக்க, தங்கள் வசம் வைத்திருக்க விற்பனை செய்தல் மற்றும் விற்பனைக்காக வழங்குவதை உடனடியாக தடை செய்யும் வகையில் சட்டத்திருத்தத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு நவம்பர் 28 ஆம் நாள் நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.

குடியிருப்பாளர்களின் பாதுகாப்புதான் நகர நிர்வாகத்தின் முதன்மையான முன்னுரிமை கொண்ட விஷயமாகும்; மேலும் காயம் மற்றும் சொத்து சேதத்தின் அபாயத்தை மட்டுப்படுத்துவதையே பட்டாசுகள் மீதான உபசட்டமானது, நோக்கமாகக் கொண்டுள்ளது. திருத்தப்பட்ட உப சட்டத்தின் கீழ், பட்டாசுகளைப் பற்றவைத்து வெடிப்பதற்கான அபராதம் குறைந்தபட்சம் \$500 ஆகவும், பட்டாசுகளை விற்பனை அல்லது விற்பனைக்காக வழங்கினால் குறைந்தபட்சம் \$1000 ஆகவும் அதிகரிக்கப்படும். பட்டாசுகள் உபயோகிப்பதற்கான தற்போதைய அனுமதி செயல்முறையானது, திரைப்படத் துறை மற்றும் நகர நிர்வாகத்தினால் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் திருத்தப்படும்.

பட்டாசுகள் உபயோகிப்பதற்கான தற்போதுள்ள உப சட்டத்தின் கீழாக, விக்டோரியா தினம், கனடா தினம், தீபாவளி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகிய நாட்களில் அனுமதியின்றி ப்ராம்ப்ட்டனில் உள்ள தனியார் கட்டிடங்களில் குறுகிய தூரம் சென்று பற்றிக்கொள்ளும் பட்டாசுகளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 2019 ஆம் ஆண்டு முதல் பட்டாசு தொடர்பான புகார்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துவிட்டது; இதில் குடிமக்கள் பாதுகாப்பு, இரைச்சல் ஒலி மற்றும் குப்பைகள் ஆகியவை சமூகத்தின் பொதுவான கவலைகளாக உள்ளன.

பட்டாசுகள் மீது முன்மொழியப்பட்ட இந்த உப சட்டத்தின் கீழாக, நகருக்குள் பட்டாசுகள் வெடிப்பது அனுமதிக்கப்படமாட்டாது.

### ப்ராம்ப்ட்டன் நகரில் தீபாவளி கொண்டாட்டம்

நகரின் குடியிருப்பாளர்கள் விடுமுறை நாட்களை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் விரும்புகிறது. இந்தப் பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டால், 2023 ஆம் ஆண்டில் கனடா தினம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றில் செய்யப்படுவது போலவே, தீபாவளி கொண்டாட்ட நிகழ்வை பைரோடெக்னிக்ஸ்களுடன் நகரம் நடத்தும். ப்ராம்ப்ட்டனுக்கான துடிப்பான மற்றும் வேடிக்கைகள் நிறைந்த கொண்டாட்டத்தினை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கும் வகையில் ஆதரவளிக்க உள்ளூர் கூட்டாளர்களுடன் நகர நிர்வாகம் செயல்படும்..

ப்ராம்பட்டன் நகர நிகழ்வுகள் பற்றி மேலும் அறிய வருகை தரவும்: [www.brampton.ca/events](http://www.brampton.ca/events).

### அறிஞர் கூற்றுகள்

“எங்கள் குடியிருப்பாளர்களின் பாதுகாப்புதான் ப்ராம்பட்டன் நகர நிர்வாகத்திற்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். பட்டாசுகள் மீதான உப சட்டம் தொடர்பாக, எங்கள் சமூகத்தினர் கொண்டுள்ள கவலைகளை நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்; அதைத் திருத்துவதன் மூலம், நாம் அனைவரும் நமது விடுமுறையை பாதுகாப்பாகவும் இடையூறு ஏதுமில்லாமல், அதிக இரைச்சல் அல்லது குப்பைகள் இல்லாமலும் அனுபவிப்போம் என்பதே நமது குறிக்கோளாகும். இந்த தலைப்பில் தங்கள் குரலை ஒலிக்கச் செய்தமைக்காக அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்; அடுத்த ஆண்டு நமது முதலாம் ஆண்டு தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுக்கு குடியிருப்பாளர்களை வரவேற்க காத்திருக்கிறேன்!”

- பேட்ரிக் ப்ரவுன், ம்யர், ப்ராம்பட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாகும்; மேலும் எங்கள் சமூகத்தில் காயம் ஏற்படும் அபாயத்தை மட்டுப்படுத்தி, நகரை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருக்கும் அதே வேளையில் அனைவரையும் உள்ளடக்கி, வரவேற்கத்தக்க சூழலை உருவாக்குவதற்கு நாங்கள் அர்ப்பணிப்பு கொண்டுள்ளோம். பட்டாசுகள் மீதான திருத்தப்பட்ட உப சட்டமானது, நமது குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய உதவும், மற்றும் நாம் அனைவரும் நமது விடுமுறை கொண்டாட்டங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். இந்த முக்கியமான விஷயம் பற்றி தங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்ட குடியிருப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்.”

- ரொவீனா சான்ட் டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சட்டவடிவாக்க சேவைகள், ப்ராம்பட்டன் நகரம்

“எங்கள் குடியிருப்பாளர்கள் ஆண்டு முழுவதும் தங்கள் விடுமுறை நாட்களை நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் கொண்டாடுவது முக்கியம் என்றாலும், நாம் அதற்கு மதிப்பளிப்பதுடன், பாதுகாப்புடனும் செய்வதையும் மனதில் கொள்ள வேண்டும். பட்டாசுகள் மீதான நமது உப சட்டமானது நமது சமூகத்தின் எண்ணங்களையும் அக்கறைகளையும் பிரதிபலிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற பிரேரணையை முன்வைப்பதில் நான் பெருமையடைகிறேன், மற்றும் அவர்களின் குரலைக் கேட்க அவர்களை நாடியவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். ஒரு சமூகமாக ஒன்றுகூடி நமது நகரத்தின் தலைமையில் ஆண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளில் பட்டாசு வேடிக்கைகளைக் கண்டு மகிழ நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

- டென்னிஸ் கீன், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4, ப்ராம்பட்டன் நகரம்

“வெவ்வேறுவிதமான பலதரப்பினரையும் உள்ளடக்கிய நகரமாக இருந்தபடி, நமது குடியிருப்பாளர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமான விடுமுறை நாட்களை பாதுகாப்பான மற்றும் கொண்டாட்டமான முறையில் அனுபவிப்பது முக்கியமாகும். பட்டாசு சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணைக்கு நான் ஆதரவளித்தேன், மற்றும் அடுத்த ஆண்டு நகர நிர்வாகம் நடத்தும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு குடியிருப்பாளர்களை வரவேற்பதற்கும், கனடா தினம் மற்றும் புத்தாண்டு திங்களில் நமது நகரத்தில் நடத்தப்படும் நிகழ்வுகளில் பங்கேற்று மகிழ்வதையும் எதிர்நோக்குகிறேன்.”

- குர்ப்ரதாப் சிங் தூர், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 9 & 10, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நகரத்தின் முதன்மையான முன்னுரிமை கொண்ட விஷயமானது, தனது குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதேயாகும், மற்றும் அதன் சேவைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளே அது சேவை செய்யும் சமூகத்தின் தேவைகளை பிரதிபலிக்கிறது. நகரசபைக் குழுவின் இன்றைய பரிந்துரையைத் தொடர்ந்து, நவம்பர் 28 திங்கட்கிழமையன்று நடைபெறவிருக்கின்ற சிறப்பு நகரசபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதற்காக பட்டாசுகள் மீதான உப சட்டத்தை திருத்துவதற்கு அலுவலர்கள் பணியாற்றுவார்கள். தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்காக சமூகத்தினருக்கு நன்றி, மற்றும் 2023 இல் நகர நிர்வாகத்தின் தலைமையிலான தீபாவளி கொண்டாட்டத்தை உபசரித்து நடத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்..”

- மார்லோன் கால்லிடன், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பழக கலாச்சார ஊடகம்  
[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)